



தமிழ்நாடு தகவல் ஆணையம்
எண்.2, தியாகராயர் சாலை (ஆலையம்மன் கோயில் அருகில்),
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள்: 05.09.2019 (பிற்பகல்)

முன்னிலை

திரு. ச.த. தமிழ்குமார், B.A., B.L.,

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 4163/F/2019

திரு. S. சுப்பாரெட்டியார்

..

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்.

மாநில மனித உரிமைகள் ஆணையம்,

143, P.S. குமாரசாமி ராஜா சாலை,

ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028.

..

பொது அதிகார அமைப்பு

பார்வை :

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	26.02.2019
முதல் மேல்முறையீட்டு நாள் - பிரிவு 19(1)	01.04.2019
மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனு - பிரிவு 19(3)	03.05.2019

ஆணை

இவ்வாணையத்தில் இன்று (05.09.2019) நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திரு. S. சுப்பாரெட்டியார், சென்னை அவர்களும், பொது அதிகார அமைப்பின் சார்பாக திருமதி. V. பாமா, கோர்ட் மாஸ்டர், பொதுத் தகவல் அலுவலர். மாநில மனித உரிமைகள் ஆணையம், ராஜா அண்ணாமலைபுரம், சென்னை அவர்களும் இன்றைய விசாரணைக்கு நேரில் ஆஜரானார்கள்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 26.02.2019 தேதியிட்டு தாக்கல் செய்துள்ள மனுவில், தானும் தனது மனைவி D. பாரதியும் தமிழ்நாடு அரசு வழங்கிய, மூத்த குடிமக்களுக்கான இலவச பயண அட்டைகளை பெற்று, அதற்கான இலவச டோக்கன்களை 2016 மார்ச் மாதத்திலிருந்து 2017 செப்டம்பர் வரை மாநகர போக்குவரத்து கழக ஆதம்பாக்கம் பணிமனையில் பெற்று வந்ததாகவும், அதன் பிறகு 2017 அக்டோபர் மாத டோக்கன்களை பெறுவதற்கு பணிமனைக்கு சென்றபோது ஆதம்பாக்கம், வேளச்சேரி, மேற்கு தாம்பரம் ஆகிய பணிமனைகளில் பணியாளர்களின் பொறுப்பற்ற செயல்களால் தன்னை அலைகழித்து, இழிவுபடுத்தியதாக தெரிவித்ததை குறிப்பிட்டு, மாநகர போக்குவரத்து பொது மேலாளர் மற்றும் 3 பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு, பொதுத் தகவல் அலுவலர், மாநில மனித உரிமைகள் ஆணையம், சென்னை என விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்.

3. பொதுத் தகவல் அலுவலர் உரிய தகவல் எதுவும் வழங்காத நிலையில், தவறு செய்த பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிய தனது புகார் மனு குறித்து, 01.04.2019 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்கு தாக்கல் செய்துள்ளார். முதல் மேல்முறையீட்டு அலுவலர் அவர்களும்

மேல்முறையீட்டாளருக்கு உரிய தகவல் வழங்கியுள்ளார். மேல்முறையீட்டாளர் தான் ஒரு மூத்த குடிமகன் என்றும், அதனால் தவறிழைத்த பணியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு, 03.05.2019 தேதியிட்டு, பிரிவு 19(3)ன் கீழ் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். அம்மனு மீது இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. விசாரணையின்போது மேல்முறையீட்டாளர், தான் ஒரு மூத்த குடிமகனாக இருந்தபோதும் தன்னை மாநகரப்போக்குவரத்துக் கழகம் இலவச பேருந்து சீட்டைபெற அழைக்கழித்ததாகவும், அதனால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, தவறிழைத்த பணியாளர்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அத்தகவலை வழங்க ஆணையத்தை கோரினார்.

5. இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் மேல்முறையீட்டாளர் அளித்த மனு தொடர்பாக ஏற்கனவே ஆணையத்தினால் விசாரணை 4.12.2018 தேதியிட்டு நடைபெற்றதாகவும், அது குறித்து பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையத்தில் தெரிவித்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்தார். மேலும் மேல்முறையீட்டாளரது புகார் மனு தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவை நிலுவையில் உள்ளதாகவும், மேற்சொன்ன வழக்கு முடிவுற்ற நிலையில் உரிய தகவல் அளிப்பதாக தெரிவித்தார்.

6. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் அளித்த ஆவணங்களை ஆணையம் பரிசீலனை செய்ததில், மேல்முறையீட்டாளர் தனது தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவில் கோரிய தகவல்கள் தொடர்பாக பொதுத் தகவல் அலுவலர் அவர்களால் உரிய பதில் அளித்துள்ளதாகவும், மேல்முறையீட்டாளரும் அதனை ஒப்புக் கொண்ட நிலையில், மேல்முறையீட்டாளர் அவரது புகார் மனுவில் கோரிய தகவல்களுக்கு, ஆவணங்களின் அடிப்படையில் உரிய தகவல்களை மட்டுமே ஆணையத்தால் பெற்று வழங்க இயலும் என்றும், வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் எந்தவிதமான நடவடிக்கையும் தற்பொழுது எடுக்க இயலாது என தெரிவித்து, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லை என ஆணையம் முடிவு செய்து, இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது.

(ஓம்/-) (ச.த. தமிழ்குமார்)
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA 4163/F/2019

பொது அதிகார அமைப்பு

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்.

மாநில மனித உரிமைகள் ஆணையம்,

143, P.S. குமாரசாமி ராஜா சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,

சென்னை - 600 028.

மனுதாரர்/ மேல்முறையீட்டாளர்

திரு. S. சுப்பாரெட்டியார்,

பிளாக் 30 C- யூனிட் 203, பொலினேனி ஹில் சைடு,

நாக்கம்பாளையம், சித்தாலப்பாக்கம் (அஞ்சல்),

சென்னை - 600 131.

Copy to: Judgement File / Spare

NA/Sr.PS/17/9/2019